


வியதீபாதம் - வைதிருதி யோகம் விளக்கம்

வியதீபாதம்

சூரியன் , சந்திர தீர்க ரேகாம்சம் கூட்டுத்தொகையை $13^{\circ}20'$ ல் வகுக்க வரும் 17 ஆம் பாகம்($213^{\circ}20' - 226^{\circ}40'$) ஆகும். இக்காலத்தில் சூரியனும், சந்திரனும் 180° நேர் பார்வையானது - சூரிய பயண பூமத்திரேகை (Celestial equator) பாதைக்கு இணையாக வரும் யோக காலம் ஆகும். (யோகம் என்பது சூரியன், சந்திர தீர்காம்ஸத்தையும் கூட்ட வரும் தொகையை $13^{\circ}20'$ ல் வகுக்கு வருவதாகும். மொத்தம் 27 யோகங்கள்)



வியதீபாதம் கணிப்பதில் தீர்காம்ஸம்(Longitude) போன்று அட்சாம்ஸமும்(latitude) மிக முக்கியமானதாகும். சூரிய மற்றும் சந்திரனின் சாம்வநிலை(Declination), சந்திர வெட்டுப்புள்ளி - ராகு(Node) ஆகியனவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இப்படி கணிக்கப்படும் வியதீபாதமே மிகதுல்லியமானதாகும். இது குறித்து வானசாஸ்திர மூலகிரந்தமான சூரியசித்தாந்தம் 11ம் பாகத்திலும், சதாரத்னமாலா எனும் நூலிலும் மிகவிரிவான கணித சூத்திரங்கள் தரப்பட்டுள்ளது. தற்பொழுது பஞ்சாங்கங்களில் சீர்திருத்த சாயன வியதீபாதம் மட்டுமே வெளியிடப்படுகிறது. வெகுசிலர் மட்டுமே சூரிய சித்தாந்த முறையிலான பாரம்பரிய முறை வியதீபாதத்தை கணித்து கடைபிடிக்கிறார்கள்.


பஞ்சாங்கத்தில் இதை “வியா சிரா” என்று குறிப்பிடுவார்கள். இக்காலத்தில் சிவனின் தலையில் சூரிய, சந்திர கலைகள் இருப்பது போன்று சூரியனும், சந்திரனும் புவியின் சூரிய பயணபாதைக்கு வானில் இணையாக

தோன்றும்.

இதனால் பூமியில் ஒருபக்கத்தில் ஓதம்(Tide) , வீக்கம் (Bulge) ஏற்பட்டு பேரிடர் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதை பழங்காலத்திலேயே இந்தியர்கள் உணர்ந்து இந்த யோகம் உள்ளநாளில் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளை தவிற்றார்கள்.

வைதிருதி:

வியதீபாதத்தின் பொழுது சூரிய சந்திர நிலைக்கு (கிடைமட்ட நிலைக்கு) நேர்மாறாக வட, தென் துருவ நிலைக்கு இணையாக, புவிமைய கோட்டிற்கு குத்து நிலையில் (Parallel to Earth poles). ஃ சூரிய சந்திர தீர்காம்ஸ கூட்டுத்தொகை 360° போன்று அமைவது வைதிருதி ஆகும் இதுவும். சுபகாரியங்கள் செய்வதற்கு உகந்ததுதல்ல. இந்த நாளிலும் சிரார்தம் செய்வது மிகவும் நன்று. இதை பஞ்சாங்கத்தில் “வைசிரா” என்று குறிப்பிட்டிருப்பார்கள்.



இந்த யோக காலங்கள் பூமியில் ஏற்படும் இயற்கை பேரிடர் காலத்தை போன்றதாகும் என ஜோதிஷ சாஸ்திரத்தில் விளக்கப்பட்டுள்ளது. மேற்படி யோகங்களில் வைதிருதி யோகத்தை காட்டிலும் வியதீபாத யோகம் மிகவும் கொடுமையானது. இந்த இரு யோகங்களிலும் சுபகாரியங்கள் விலக்க வேண்டும் என சில ஜோதிஷ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இன்றளவும் கடைபிடிக்கப்படுவருகிறது. கோடி சூரிய கிரஹணத்திற்கு இணையான இந்த யோக காலங்களில் தர்பணம் (முன்னோர் வழிபாடு) செய்வது மிகவும் பலனளிக்கவல்லது. இதனால் புண்ணியம் கிட்டும். குறிப்பாக மஹாளய பட்சத்தில் வரும் வியதீபாதம் முன்னோர் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாகும் இந்நாளில் தர்பணம், தானம் செய்வது சிறந்தது .

மார்கழி (தனுர்) மாதத்தில் வரும் வியதிபாதம் தினத்தை “தனுர் மஹாவியதீபாதம்” என்று அழைப்பார்கள். இந்நாள் சிவபொருமானுக்கு மிகவும் விசேஷமான நாளாகும் அகும். மஹாவியதீபாதம் யோகம் வரும் நாளில் சூரிய உதயத்திற்கு முன்னர் சிவனை தரிசனம் செய்வது ஸர்வ பாபங்களையும் நீக்கி, பெரும் புண்யங்களையும், அனைத்து செல்வங்களையும் தரவல்லதாகும். மேலும் மார்கழி மாதத்தின் அனைத்து தினங்களிலும் நடைபெறும் திருப்பள்ளியெழுச்சி கால தரிசனங்களின் பலன்கள் அனைத்தும், (மார்கழி) வியதீபாத யோக தினத்தில் தரிசனம் செய்தால் கிட்டும் என்பது ஐதீகம்

இந்த ஆண்டு திருக்கணிதப்படி 27.12.2014 சனி அன்று தனுர் மஹாவியதீபாதம் வரும்



ஸ்ரீதணிகை பஞ்சாங்கம் - பாலு சரவண சர்மா
பரம்பரை புரோகிதர்- ஜோதிடர்- பஞ்சாங்க கணிதம்

| www.prohithar.com | www.thanigaipanchangam.com |